

Telephone Nos. :
Regd. Office : (044) 28522745
Factory : (044) 26234300
(044) 26258511



Telefax : 044 - 26257121
Web : www.wheelsindia.com

WHEELS INDIA LIMITED

Corporate Identity Number : L35921TN1960PLC004175

Registered Office :
21, Patullos Road, Chennai - 600 002.

Factory :
Padi, Chennai - 600 050.

January 30, 2021

To
The Manager, Listing Department,
National Stock Exchange of India Limited,
"Exchange Plaza", C-1, Block G,
Bandra-Kurla Complex, Bandra (E),
Mumbai - 400 051

To
The Corporate Relationship Department,
BSE Limited,
1st Floor New Trading Wing, Rotunda Building,
Phiroze Jeejeebhoy Towers, Dalal Street,
Mumbai - 400 001

Scrip Code: WHEELS

Scrip Code: 590073

Dear Sir / Madam,

Subject: Newspaper Advertisement - Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR)

In continuation of our letter dated January 29, 2021 regarding outcome of the Board Meeting, we have enclosed herewith copies of the Newspaper Advertisement published in "Business Line" (English) (All Editions) and "Dinamani" (Tamil) on January 30, 2021 pursuant of Regulation 47 of the SEBI LODR. The aforesaid information is also available on company's website at www.wheelsindia.com.

Kindly take it into your record and oblige us to disseminate the same on your website.

Thanking you,

Yours faithfully,
For **Wheels India Limited**



K-V. Lakshmi

K V Lakshmi
Company Secretary & Compliance Officer

Encl.: As above

Output of eight core industries contracts 1.3% in December

PRESSTrust OF INDIA
New Delhi, January 29

The output of eight core infrastructure sectors contracted for the third month in a row by 1.3 per cent in December 2020, dragged down by poor show by crude oil, natural gas, refinery products, fertiliser, steel and cement sectors.

The core sectors had expanded by 3.1 per cent in December 2019, according to the provisional data released by the Commerce and Industry Ministry on Friday.

Barring coal and electricity, all sectors recorded negative growth in December 2020.

During April-December 2020, the sectors' output declined by 10.1 per cent against a growth rate of 0.6 per cent in the same period of the previous year.

The output of crude oil, natural gas, refinery products, fertiliser, steel and cement declined by 3.6 per cent, 7.2 per cent, 2.8 per cent, 2.9 per cent, 2.7 per cent, and 9.7 per cent, respectively.

Coal production
The growth in coal production slowed down to 2.2 per cent in the month under review from 6.1 per cent in the same month last year. However, electricity output grew by 4.2 per cent in December 2020.

The eight core industries constitute 40.27 per cent of the Index of Industrial Production.

The government also revised core sector output data for September 2020 showing a growth rate of 0.6 per cent in the month against the earlier projection of 0.1 per cent contraction.

Commenting on the data, ICRA Principal Economist Aditi Nayar said that discouragingly, the core index continued to contract for the third consecutive month in December 2020.

"Based on the plateau in the core sector data, juxtaposed with the uptick in auto production trends and recovery in non-oil merchandise exports, we expected the IIP to rebound to a modest growth of 0.5-1.5 per cent in December 2020, trailing the level seen in October 2020," she said.

Survey reaffirms need for pursuing counter-cyclical fiscal policy, say industry forums

OUR BUREAU
New Delhi, January 29

Industry chambers on Friday said the Economic Survey reaffirms the need for pursuing a counter-cyclical fiscal policy to boost economic growth with expectations of the economy, that has been hard-hit by the pandemic, to bounce back as the worst seems to be behind us.

Chandrajit Banerjee, Director General of CII, said the Survey strikes an optimistic note on the economy bouncing back to a resilient V-shaped recovery adding that the availability of the vaccine and robust service sector recovery "would further buttress the growth momentum."

"Acknowledging that pursuing counter-cyclical fiscal policy boosts growth during economic downturns, the Survey findings are in concurrence with CII's recommendation on having a higher deficit print, albeit within reasonable limits. This will result in faster growth and smaller deficits in the future," he added. Banerjee also said that survey corroborates the need for greater attention to the healthcare infrastructure.

"Based on the analysis, the survey has delineated pragmatic policy suggestions for meeting the social and economic goal posts envisioned for the country," he added.

Meanwhile, Uday Shankar, President of FICCI, said that several key points made in the Survey are in tune with the current requirements of the economy and a reflection of these is expected to be seen in the upcoming Union Budget.

"To bring the improving growth trajectory on a firm footing and extend it to many more sectors, continuous support from the government is needed through the year 2021. We need a Keynesian type of demand stimulation and the Budget must inject a heavy dose of fiscal stimulus to prop up both consumption and investment. FICCI has been advocating the need to prioritise growth over fiscal considerations and the Survey reiterates the point on having a counter-cyclical fiscal policy," Shankar added.

BusinessLine

Disclaimer: Readers are requested to verify & make appropriate enquiries to satisfy themselves about the veracity of an advertisement before responding to any published in this newspaper. THE PUBLISHING PVT LTD, the Publisher & Owner of this newspaper, does not vouch for the authenticity of any advertisement or advertiser or for any of the advertiser's products and/or services. In no event can the Owner, Publisher, Printer, Editor, Director, Employees of this newspaper/company be held responsible/liable in any manner whatsoever for any claims and/or damages for advertisements in this newspaper.


Air passenger traffic expected to reach pre-Covid levels in early 2021

OUR BUREAU
New Delhi, January 29

Air passenger travel and aircraft movements are predicted to reach pre-Covid levels in early 2021 as a result of swift and decisive interventions and effective measures put in place by the government, the Survey said.

Domestic passenger flights remained suspended between March 25 and May 24 last year due to the pandemic. When domestic flying started on May 25, airlines were allowed to operate only 33 per cent of their pre-Covid flights. Currently, domestic airlines are allowed to operate up to 80 per cent of their pre-Covid flights.

According to the Survey, the turnaround can be attributed to a number of steps put in place including ensuring 24x7 operations of cargo terminal facilities,



Note: Data for FY19 and FY20 is provisional
*The estimate is from April to November 2020

with suitable health safety measures, incentivising early clearance of air cargo warehouses at airports to leave clear passage for essential shipments and international medical and personal protection equipment

essentials being made available.

The Survey adds that despite the severe challenges posed by Covid-19, the aviation industry persevered through the crisis and demonstrated long-term resiliency. It adds that India is expected to become the third largest overall aviation market (including domestic and international traffic) by fiscal year 2025.

Cargo traffic
Cargo took the lead in transporting life-critical supplies to the remotest corners of India under the government's Lifeline UDAN initiative and also in handling imports of essential medical supplies with the amount carried by air increasing from under 0.5 lakh tonnes in April 2020 to over 2 lakh tonnes in November 2020, data provided by the Directorate General of Civil Aviation (DGCA) shows.

DGCA data also shows that over two lakh tonnes of cargo was carried by air between September and November 2020.

This Budget has to be seen as part of a chain of packages: PM

Says coming decade vital for country's progress



Narendra Modi

OUR BUREAU
New Delhi, January 29

Prime Minister Narendra Modi on Friday said that Union Budget for FY 2021-22 is to be seen as a part of the chain which had '4-5 Mini Budgets' during 2020.

"Probably for the first time in the Indian history, Finance Minister had to present packages in the form of 4-5 'Mini Budgets'. This means year 2020 registered continuous presentation of budgets. I am hopeful that the new Budget will be seen as a chain to 4-5 Mini Budgets," Modi said in his customary remarks on the opening day of the Parliament session. The Budget ses-

sion will continue till February 15 before going for a recess and then reassemble on March 8 to continue till April 8.

The Union Budget is to be presented on February 1.

In 2020, the Finance Minister presented 5 packages - Pradhan Mantri Garib Kalyan Package (₹1,92,800), Atmanirbhar Bharat Abhiyaan 1.0 (₹11,02,650), PMGKP Anna

Yojana - extension of 5 months from Jul - Nov (₹82,911), Atmanirbhar Bharat Abhiyaan 2.0 (₹73,000) and Atmanirbhar Bharat Abhiyaan (₹2,65,080). Apart from these RBI announced various measures amounting over ₹12.71 lakh crore. All these totals to around ₹30 lakh crore. Earlier, Union Budget for FY 2020-21 was over ₹30 lakh crore.

Modi mentioned that this session is the first of new decade and it is very important from the prospect of bright future of the country. "The coming decade is vital for India's progress. We have to remember the vision and dreams of the greats who fought for our nation's freedom. Let there be detailed debate and discussions on the Floor of Parliament," he said.

IndusInd Bank

CIN: L65191PN1994PLC076333 | Regd. Office: 2401, Gen. Thimmayya Road, Cantonment, Pune - 411 001.

Corporate Office: 8th Floor, Tower 1, One Indiabulls Centre, 841 S. B. Marg, Elphinstone Road, Mumbai - 400 013. (₹ in Lakhs)

| Particulars | Consolidated | | | Standalone | | |
|------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------|------------------------------------------|--------------------------------------|--------------------------------------|------------------------------------------|--------------------------------------|
| | Quarter ended 31.12.2020 (unaudited) | Nine months ended 31.12.2020 (unaudited) | Quarter ended 31.12.2019 (unaudited) | Quarter ended 31.12.2020 (unaudited) | Nine months ended 31.12.2020 (unaudited) | Quarter ended 31.12.2019 (unaudited) |
| Total income from operations | 888728 | 2630097 | 907455 | 894696 | 2635893 | 907393 |
| Net Profit / (Loss) for the period (before tax, exceptional and / or extraordinary items) | 111004 | 266644 | 171426 | 111976 | 258830 | 170219 |
| Net Profit / (Loss) for the period before tax (after exceptional and / or extraordinary items) | 111004 | 266644 | 171426 | 111976 | 258830 | 170219 |
| Net Profit / (Loss) for the period after tax (after exceptional and / or extraordinary items) | 83041 | 200388 | 130943 | 85276 | 196044 | 130020 |
| Equity Share Capital | 75711 | 75711 | 69307 | 75711 | 75711 | 69307 |
| Reserves (excluding Revaluation Reserve as shown in the Audited Balance Sheet of the previous year) (As at 31.03.2020) | 3306110 | 3306110 | 2575901 | 3301956 | 3301956 | 2575773 |
| Earnings Per Share (of ₹10 each) (for continuing and discontinued operations) (not annualised) | | | | | | |
| - Basic | 10.97 | 27.79 | 18.89 | 11.27 | 27.18 | 18.76 |
| - Diluted | 10.96 | 27.75 | 18.82 | 11.25 | 27.15 | 18.69 |

Notes:

- The above is an extract of the detailed format of Quarterly / Annual Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange websites (www.bseindia.com and www.nseindia.com) and Bank website www.indusind.com.
- Information relating to Total Comprehensive Income and Other Comprehensive Income are not furnished as Ind AS is not yet made applicable to banks.

Sumant Kathpalia
Managing Director & CEO

WHEELS INDIA LIMITED

Regd. Office : 21, Patullas Road, Chennai - 600 002.
Corporate Identity Number : L35921TN1960PLC004175
Phone : 044-2623 4300; Fax: 044-2625 8511 Website: www.wheelsindia.com

Extract of Un-audited Standalone and Consolidated Results for the Quarter / Nine-months Ended 31.12.2020 (Rs. in Crores)

| Sl. No. | Particulars | Standalone | | | | | | Consolidated | | | | | |
|---------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------|--------------------|-------------------|-------------------|----------------|-------------------|--------------------|-------------------|-------------------|----------------|----------|----------|
| | | Quarter Ended | | Nine-months Ended | | Year Ended | Quarter Ended | | Nine-months Ended | | Year Ended | | |
| | | December 31, 2020 | September 30, 2020 | December 31, 2019 | December 31, 2019 | March 31, 2020 | December 31, 2020 | September 30, 2020 | December 31, 2019 | December 31, 2019 | March 31, 2020 | | |
| 1 | Total income from operations | 640.04 | 509.12 | 583.24 | 1,359.68 | 1,888.35 | 2,428.56 | 708.08 | 562.08 | 642.01 | 1,486.00 | 2,083.00 | 2,671.61 |
| 2 | Net Profit / (Loss) for the period (before tax and Exceptional Items) | 17.56 | 9.49 | 12.25 | (24.13) | 38.83 | 44.60 | 17.66 | 8.34 | 10.66 | (34.10) | 32.38 | 35.53 |
| 3 | Net Profit / (Loss) for the period (before tax, after Exceptional Items) | 17.56 | 9.49 | 12.25 | (24.13) | 38.83 | 44.60 | 17.66 | 8.34 | 10.66 | (34.10) | 32.38 | 35.53 |
| 4 | Net Profit / (Loss) for the period after tax (after Exceptional Items) | 12.00 | 7.43 | 9.20 | (18.79) | 49.49 | 54.11 | 12.12 | 6.58 | 8.22 | (26.47) | 44.54 | 47.32 |
| 5 | Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and other comprehensive Income (after tax)] | 12.62 | 7.80 | 8.85 | (17.38) | 47.92 | 51.34 | 12.74 | 6.95 | 7.89 | (25.07) | 42.97 | 44.00 |
| 6 | Paid-up Equity Share Capital (face value of Rs.10/- each) | 24.06 | 24.06 | 24.06 | 24.06 | 24.06 | 24.06 | 24.06 | 24.06 | 24.06 | 24.06 | 24.06 | 24.06 |
| 7 | Reserves excluding revaluation reserves as shown in the Audited Balance Sheet of the previous year | - | - | - | - | - | 573.41 | - | - | - | - | - | 639.67 |
| 8 | Earnings Per Share (of Rs 10/- each) (In Rs.) (* not annualised) | | | | | | | | | | | | |
| | Basic : | 4.99* | 3.09* | 3.82* | -7.81* | 20.57* | 22.49 | 5.03* | 2.84* | 3.61* | -10.29* | 18.97* | 20.39 |
| | Diluted: | 4.99* | 3.09* | 3.82* | -7.81* | 20.57* | 22.49 | 5.03* | 2.84* | 3.61* | -10.29* | 18.97* | 20.39 |

Notes:

- The above is an extract of the detailed format of Un-audited quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the aforesaid Results are available on the Stock Exchange website @ www.nseindia.com and Company's website @ www.wheelsindia.com.
- The spread of COVID-19 has impacted global economic activity as has been witnessed in several countries. There have been severe disruptions in businesses in India during the Lock down period. The Company has resumed production and export and domestic sales are picking up. The situation is evolving and the assessment of impact due to COVID-19 is a continuous process, given the uncertainties. The Management has considered the possible impact of known events arising from COVID-19 pandemic in the preparation of these financial statements and has analysed events post Balance Sheet date and believes that there will not be any material effect on the carrying values of the assets and liabilities of the Company on the reporting date and there is no change in its ability to continue as a Going Concern.
- The above Standalone / Consolidated financial results of the Company have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013, read with relevant rules thereunder.
- The above results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on January 29, 2021.
- The Statutory Auditors of the Company carried out a limited review of the Standalone and Consolidated figures for the quarter / nine months ended December 31, 2020.
- The Company primarily operates in the automotive components segment. The company also manufactures industrial components which include components and structures for windmills, railways and thermal power plants. Accordingly, the reportable segments are:
 - Automotive Components and
 - Industrial Components.
- The segment information is provided to and reviewed by Chief Operating Decision Maker (CODM). The reportable segment information for the corresponding previous periods have been modified to make them comparable.
- The Company publishes standalone financial statements along with the consolidated financial statements. In accordance with the IndAS 108, "Operating Segments", the Company has disclosed the segment information in the consolidated financial statements for the quarter and nine months ended December 31, 2020.
- Pursuant to the Taxation (Amendment) Ordinance, 2019 issued by Ministry of Law and Justice on 20th September 2019 which is effective 1st April 2019, domestic companies have the option to pay corporate income tax rate at 22% plus applicable surcharge and cess and accordingly an amount of Rs. 19.80 Crores arising from the re-measurement of the deferred tax liability has been written back in financial year 2019-20.
- Previous period's figures have been regrouped / reclassified wherever necessary to conform to this period's classifications.

For Wheels India Limited
Srivats Ram
Managing Director
DIN: 00063415

Place : Chennai
Date : 29.01.2021

ஆர்.எஸ்.எஸ். வட தமிழக தலைவராக கே.குமாரசாமி தேர்வு

சென்னை, ஜன.29: ஆர்.எஸ்.எஸ். வட தமிழகத் தலைவராக கே.குமாரசாமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத தலைவர், அகில பாரத பிரதிநிதிகள் மற்றும் மாநில, மாவட்ட தலைவர்களை மூன்று அண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுப்பது வழக்கம்.

அதன்படி, ஆர்.எஸ்.எஸ். வடதமிழகத் தலைவர் தேர்தல், சென்னை யில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில், ஆர்.எஸ்.எஸ் வட தமிழகத் தலைவராக கே.குமாரசாமி மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேலத்தைச் சேர்ந்த குமாரசாமி, அரசு கலைக்கல் லுாரி ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி, ஓய்வு பெறும்போது கல்வூரி முதல்வராகப் பதவி வகித்தார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் கடந்த 53 ஆண்டுகளாக இருந்துவரும் அவர், ஷாகா(ஆர்எஸ்எஸ்கினை) பயிற்சியாளர் தொடங்கி, மாவட்ட, கோட்ட செயலாளர், மாநில செயலாளர், மாநில இணை தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தார்.

எழுத்தாளர் அவர் சில சுயமுன்னேற்ற புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா தொற்று குறைந்தது

முதல்வர்

சென்னை, ஜன. 29: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா தொற்று குறைந்து வருவதாக முதல்வர் எடப்பாடி கெ.பழனிசாமி தெரிவித்தார்.

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வழியாக அவர் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் தொடக்கமாக அவர் ஆற்றிய உரை: கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட சாலத்திலும் ரூ.61,500 கோடி அளவுக்கு முதலீடுகளை சீர்தது, 74 புதிய தொழில்கள் தமிழகத்தில் உருவாக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏறத்தாழ 1.25 லட்சம் புதிய இலை வாய்ப்புகள் கிடைக்கும்.

கட்டுப்படுத்த ரூ.7,605 கோடி கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சிசிசை மற்றும் நிர்வாகப் பணிகளுக்காக தமிழக அரசு இதுவரை ரூ.7,605 கோடி செலவு செய்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1.58 கோடி பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளைக்குறித்து ஏறத்தாழ 70,000 பேர் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். தமிழகம் முழுவதும் 2,000 அம்மா சிறு



தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாய்ச்சலுக்கும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி கெ.பழனிசாமி.

மருத்துவமனைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இதுவரை 782 மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. மற்ற வையும விவரவில் தொடங்கப்படும். இப்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதுவிதமான கரோனா நோய்த்தொற்று தமிழகத்துக்குப் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

பள்ளிகள், கல்வூரிகள் திறக்கப்பட்ட நிலையில், அங்கெல்லாம் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு அவ்வப்போது அறிவிக்கின்ற ஆலோசனைகளை அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் பின்பற்றி நடைமுறைப்படுத்தியதால் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் பெரும்பாலான மாவட்டங்களில் வெகுவாகக் குறைந்துள்ளது என முதல்வர் பழனிசாமி பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓபன்விர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சுசன்முகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஈழ இலக்கியவாதி டொமினிக் ஜீவா மறைவு

சென்னை, ஜன.29: ஈழ இலக்கியவாதி டொமினிக் ஜீவா (94), வியாழக்கிழமை கொழும்பில் காலமானார்.



மல்லிகைப் பந்தல் என்னும் பதிப்பகத்தை இவர் தொடங்கினார். இதன் மூலம் இளம் எழுத்தாளர்களின் எண்ணற்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இவருடைய பெயரும், மல்லிகை இதழின் பெயரும் இலக்கை நாடாளுமன்றத்தில் ஒலித்தது. இவருடைய அரும்பணி குறித்து அங்கு விவாதம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சாகித்ய மண்டல விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவர்.

இவருடைய நூல்கள் குறித்து ஈழப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தமிழக எழுத்தாளர்களுடனும் நட்பு பாராட்டியவர் டொமினிக்.

ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வந்த ஜோசப் டொமினிக், இந்தியாவில் கம்யூனிஸ்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டபோது, இலங்கைக்குச் சென்ற ஜீவானந்தத்தின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து டொமினிக் ஜீவா என நகரங்களில் 30 நாட்கள் ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளார். இவற்றில் 'எழுதப்பட்ட கவிதைக்கு வரையப்பட்ட சித்திரம்' ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுவரலாற்ற நூலாகும்.

வழக்கமாய் முனைவர் பட்டம் வழங்கி கொண்டுவந்தும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவருக்கு மட்டும் எம்.ஏ. பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காகவே

அவர் கொழும்பில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மறைந்தார். சில அண்டுகளுக்கு முன் அவரின் மனைவி ராணி காலமானார். இவருக்கு 2 மகன்களும், திவீபன் என்ற மகனும் உள்ளனர்.

திருவள்ளூர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் லிட்., MDS / HSG / 139. General Body Meeting Notice. 27.01.2021

63 மூலக் வகைகளில் லிமிடெட் பதிவு செய்யப்பட்ட நபர் 1,7-வது தரம், வழக்கம்-4, 765, அண்ணா சாலை, ஆயிரம் வீடுகள், சென்னை-600 002.

கந்தரம்-கிளேட்டன் லிமிடெட். பதிவு அலுவலகம்: "சைதன்யா", எண்.12, காநர் நவாஸ் காநர் சாலை, சென்னை 600 006. 31 டிசம்பர் 2020 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தனித்த மற்றும் ஒருங்கிணைந்த தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்.

கடன் வசூல் தீர்மானம்-11 சென்னை முன்னிலையில் 4வது தரம், தோட்டா டவர்ஸ், (ஸ்டென்ட் டவர்ஸ்) அண்ணாசாலை, சென்னை-2. OA. No. 442 of 2019

வீல்ஸ் இந்தியா லிமிடெட். பதிவு பெற்ற அலுவலகம்: 21 பட்டினாஸ் ரோடு, சென்னை 600 002. Corporate Identity Number: L35921TN1960PLC004175. 31.12.2020 தேதியுடன் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத தனித்த மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் சாரம்.